

9. « Les hauts et les bas de la vie de la foi » "விசுவாச வாழ்க்கையில் ஏற்றமும் இரக்கமும்"

Lectures bibliques : Genèse Ch.20 v.1 à 18 ; Romains Ch.2 v.14-16 ; Ephésiens Ch.4 v.25-30 வேத வாசிப்பு : ஆதியாகமம் 20:1-18 , ரோமர் 2:14-16 , எபேசியர் 4:25-30

O.Favre, la MEV, 02.01.2022

Questionnaire வினாக்கள்

X. Abraham est retombé dans le même péché deux fois de suite. (vrai-faux) ஆபிரகாம் ஒரே பாவத்தில் தொடர்ந்து இரண்டு முறை விழுந்தான். (சரி / தவறு)

– Lors de sa visite, qu'est-ce que Dieu avait promis à Sara ? தன்னுடைய விஜயத்தின் போது, தேவன் சாராளுக்கு என்ன வாக்குத்தத்தத்தை அளித்தார்?

X. I. Le péché : Une histoire qui se répète பாவம்: திரும்பும் ஒரு வரலாறு

X. Quel âge avait Abraham la première fois qu'il a commis ce péché ? (souligne le bon) 65, 99, 89, 72, 55, 75, 125, 32, 76 ஆபிரகாம் இந்த பாவத்தை முதன்முதலில் செய்தபோது எத்தனை வயது? (சரியானதை அடிக்கோடிட்டு) 65, 99, 89, 72, 55, 75, 125, 32, 76

X. Combien d'années s'étaient écoulées entre la première fois et la deuxième fois où Abraham est tombé dans ce même péché ? ஆபிரகாம் முதல் முறைக்கும் இரண்டாவது முறைக்கும் இடையே எத்தனை ஆண்டுகள் பின் அதே பாவத்தில் விழுந்தான் ?

X. Abimélek n'est pas un nom propre mais un titre royal. (vrai-faux) அபிமெலேக் என்பது சரியான ஒரு பெயர் அல்ல, ஆனால் இராஜரீக பெயர் சூடல் / பட்டம். (சரி / தவறு)

X. Sara n'est restée que quelques jours dans le palais d'Abimélek. (vrai-faux) சாராள் அபிமெலேக்கின் அரண்மனையில் சில நாட்கள் மட்டுமே தங்கியிருந்தாள். (சரி / தவறு)

– De quoi est-ce qu'Abraham a eu besoin pour sortir de cette nouvelle voie sans issue ? தொடர்ச்சியில்லாத இந்தப் புதிய வழியிலிருந்து வெளியே வருவதற்கு ஆபிரகாமுக்கு என்ன தேவை ?

X. II. La grâce de Dieu : Une histoire qui se répète தேவனின் கிருபை : திரும்பும் ஒரு வரலாறு

a. La grâce générale de Dieu révélée v.4-9 வெளிப்பட்ட பொதுவான தேவனுடைய கிருபை 20:4-9

– Qu'est-ce que la grâce générale ? பொதுவான கிருபை என்றால் என்ன?

X. Abimélek savait qu'il était mal de prendre une femme mariée car il avait la loi de Moïse. (vrai-faux) மோசேயின் நியாயபிரமானம் தன்னிடம் இருந்ததால், திருமணமான பெண்ணை அழைத்துச் செல்வது தவறு என்று அபிமெலக்கு அறிந்திருந்தான். (சரி / தவறு)

– Où « l'œuvre de la loi de Dieu » était-elle écrite chez Abimélek ? (souligne le bon mot) – sur un livre – sur une pierre – sur son cœur அபிமெலேக்கினிடத்தில் "தேவனுடைய கட்டளைகள் " எங்கே எழுதப்பட்டது? (சரியான வார்த்தையை அடிக்கோடிட்டு) - ஒரு புத்தகத்தில் - ஒரு கல்லில் - அவரது இதயத்தில்

X. C'est la conscience d'Abimélek qui l'a accusé lorsqu'il a appris que Sara était mariée. (vrai-faux) சாராளுக்கு திருமணம் ஆனதை அறிந்ததும் அபிமெலேக்கின் மனசாட்சிதான் அவனைக் குற்றப்படுத்தியது. (சரி / தவறு)

– Selon quels critères Dieu jugera-t-il ceux qui n'ont jamais entendu l'Évangile ? சுவிசேஷத்தைக் கேளாதவர்களை தேவன் எந்த அடிப்படையில் நியாயந்தீர்ப்பார்?

b. La grâce spéciale de Dieu révélée வெளிப்படுத்தப்பட்ட தேவனின் விசேஷித்த கிருபை

X. La grâce spéciale de Dieu c'est son intervention particulière en faveur de son peuple pour le sauver. (vrai-faux) அவர் தன்னுடைய ஜனங்களை இரட்சிப்பதற்காக தேவன் விசேஷித்த கிருபை மூலம் இடைப்படுகிறார். (சரி / தவறு)

– Lequel des deux a-t-il agit le plus justement par rapport à la sainteté du mariage ? (souligne le bon nom) – Abraham – Abimélek திருமணத்தின் புனிதத்தை குறித்து இருவரில் யார் அதிக நீதியாக நடந்து கொண்டனர்? (சரியான பெயரை அடிக்கோடிட்டு) - ஆபிரகாம் - அபிமெலேக்

X. C'est le plus moral qui doit prier pour que le moins moral échappe au jugement de Dieu. (vrai-faux) தேவனின் நியாயதீர்ப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று அதிக நீதியாய் நடந்துக்கொள்ளுகிறவர்கள் நீதி

குறைவாக நடந்துக்கொள்ளுகிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
(சரி / தவறு)

– Pourquoi Dieu a-t-il choisi de bénir Abraham ? தேவன் ஆபிரகாமை
ஆசீர்வதிக்க ஏன் தெரிந்துக்கொண்டார் ?

– Indiquez deux éléments qui attestent de la manifestation de la grâce de Dieu
envers Abraham : ஆபிரகாமுக்கு தேவன் வெளிப்படுத்திய
கிருபையின் சான்றிக்கு இரண்டு உதாரணங்களுடன் குறிப்பிடவும்

c La victoire de la grâce de Dieu sur le péché dans nos vies நம்முடைய
வாழ்க்கையின் பாவத்தின் மீது தேவனுடைய கிருபையின் வெற்றி

– Est-il possible de retomber gravement dans le péché après avoir vécu de riches
bénédictions spirituelles ? Oui / Non ஐஸ்வரியமுள்ள ஆவிக்குரிய
ஆசீர்வாதங்களில் வாழ்ந்து அனுபவித்த பின் மீண்டும் பாவத்தில்
மோசமாக / தீவிரமாக விழ முடியுமா? ஆம் / இல்லை

X. Combien de fois des gens de la famille d'Abraham sont-ils tombés dans ce même
péché ? (souligne le bon chiffre) 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆபிரகாமின்
குடும்பத்தினர் அதே/ ஒரே பாவத்தில் எத்தனை முறைகள்
விழுந்தார்கள்? (சரியான எண்ணை அடிக்கோடிட்டு) 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9

X. Cette histoire nous enseigne que bien souvent lorsque nous tombons dans le
péché, nous suivons le même schéma. (vrai-faux) நாம் இப்படிப்பட்ட
பாவத்தில் அடிக்கடி விழும் போது, அதே வழியைப்
பின்பற்றுகிறோம் என்பதை இந்தக் சரித்திரம் நமக்குக்
கற்பிக்கிறது. (சரி / தவறு)

– Pour parvenir à lutter efficacement contre le péché, par quoi faut-il le remplacer ?
பாவத்திற்கு எதிராக வெற்றிகரமாகப் போராடுவதற்கு, நாம்
எதைக் கொண்டு அதை மாற்ற வேண்டும்?

X. Si je ne suis pas chrétien, il suffit que je fasse quelques efforts pour devenir un
peu plus moral pour satisfaire les exigences de Dieu. (vrai-faux) நான் ஒரு
கிறிஸ்தவனாக இல்லாதபட்சத்தில், தேவனுடைய
எதிர்ப்பாப்புக்களின் படி நடந்துக்கொள்வதற்கு இன்னும்
கொஞ்சம் நீதிமானாக மாற நான் சிறிது முயற்சி செய்தால்
போதுமானது. (சரி / தவறு)

Journal d'incidents de péchés பாவத்தினால் உண்டாகும் விபத்தின் குறிப்பு

Que s'est-il passé ? (Description de la situation et de l'incident) என்ன நடந்தது ? (சூழ்நிலை மற்றும் சம்பவத்தின் விளக்கம்)

Quelles étaient mes **pensées** et mes **sentiments** à ce moment-là ? அந்த நேரத்தில் என் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் எப்படியாக இருந்தது ?

Comment est-ce que j'ai répondu à la situation ? **Qu'est-ce que j'ai fait** en réponse à la situation ? சூழ்நிலைக்கு நான் எப்படியாக பதிலளித்தேன்? சூழ்நிலைக்கு நான் என்ன செய்தேன் (சூழ்நிலைக்கு என்னுடைய எதிர்வினை எப்படியாக இருந்தது) ?

Pourquoi est-ce que j'ai fait cela ? Quel était le **but** de ma réaction ? நான் ஏன் இதைச் செய்தேன்? எனது எதிர்வினையின் நோக்கம் என்ன?

Quel en a été le résultat ? அதன் விளைவு என்ன?

Journal des « dépouillés et revêtus » pour apprendre à remplacer le péché par la vertu opposée "கழைந்து போடுவதும் மீண்டும் அணிவதற்கான " குறிப்பு பாவத்தை மாற்றுவது எப்படி எதிர் குணத்துடன் வல்லமையை கற்றுக்கொள்ளுவதனால் முடியும்

<p>Mes péchés என் பாவங்கள்</p>	<p>Versets bibliques qui les condamnent அவைகளை கண்டிக்கும் வேத வசனங்கள்</p>	<p>Versets qui mentionnent les vertus opposées எதிர் வல்லமையை குறிப்பிடும் வசனங்கள்</p>	<p>Actions concrètes à entreprendre pour « revêtir » "அணிந்துக்கொள்ள" எடுக்கப்படும் உறுதியான செயல் திட்டங்கள் / நடவடிக்கைகள்</p>